

30th January, 2025

To

The Manager - Listing,
BSE Limited,
Rotunda Building,
Phiroze Jeejeebhoy Towers,
Dalal Street,
Mumbai - 400 001
Scrip Code: 543276

The Manager - Listing,
National Stock Exchange of India Limited,
Exchange Plaza,
Bandra Kurla Complex,
Bandra (East),
Mumbai - 400 051
Stock Code: CRAFTSMAN

Dear Sir/Madam,

Sub: Intimation of publication of the Financial Results in the newspaper as per Regulation 47 of the Securities and Exchange Board of India (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015;

We wish to inform you that pursuant to Regulation 47 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the newspaper advertisement published by the Company relating to unaudited financial results for the quarter and nine months ended 31st December, 2024 in the English newspaper (The Hindu BusinessLine) and Regional (Tamil) newspaper (Dinamani) on 30th January, 2025 are enclosed for your records.

Further, the advertisement also includes a Quick Response code and the weblink to access complete financial results for the said period. The above information is also available on the Company's website at www.craftsmanautomation.com.

Kindly take the same into your records.

Thanking you.

Yours faithfully,
for CRAFTSMAN AUTOMATION LIMITED

Shainshad Aduvanni
Company Secretary & Compliance Officer

Encl: As above

Craftsman Automation Limited

Registered Office:
123/4, Sangothipalayam Road,
Arasur Post, Coimbatore - 641 407
Tamil Nadu, India

Corporate Office:
No.1087, 4th & 5th Floor, Krishna Towers,
Avinashi Road, Coimbatore - 641037
Tamil Nadu, India

Tel + 91 422 71 610 00
fax + 91 422 71 612 34
info@craftsmanautomation.com
www.craftsmanautomation.com

CIN NO: L28991TZ1986PLC001816
GST NO: 33AABCC2461K1ZW

QUICKLY.

Union Bank of India plans to raise up to ₹20,000 cr



Mumbai: Union Bank of India on Wednesday said it plans to raise long-term bonds worth up to ₹20,000 crore to finance infrastructure and affordable housing. The public sector lender also plans to issue green/sustainable bonds of up to ₹5,000 crore, it said, announcing the outcome of the meeting of its Board of Directors. PTI

Embassy REIT records Q3 revenue of ₹1,022 crore

Mumbai: Embassy Office Parks REIT reported a record quarterly revenue of ₹1,022 crore and net operating income of ₹829 crore, both up 9 per cent year-over-year, in Q3 of fiscal year 2025. The company announced distributions of ₹59 crore (₹5.9 per unit), marking a 13 per cent increase from the previous year. OUR BUREAU

IndiGo eyes Europe expansion with more long-haul flights

SPOT BARGAIN. Airline has applied for slots at Amsterdam airport for summer schedule

Aneesh Phadnis

Mumbai

IndiGo is gearing up to expand operations in Europe as it eyes a larger share of long haul traffic. The airline has applied for slots at Amsterdam's Schiphol airport for daily flights from Mumbai and Delhi in the summer schedule. The airline is also strengthening its management team and looking to bolster sales presence especially on the cargo side as it prepares for new services.

IndiGo has elevated its chief commercial officer (cargo), Mark Sutch, as head of international development along with existing role. Former Qatar Airways executive Liesbeth Oudkerk has been roped in as regional head of Europe. It has also opened vacancies for managers at London, Paris and Amsterdam airports.

Air India, Emirates and Etihad Airways have the largest share of traffic between India and Europe. London, Paris, Frankfurt,



STRATEGIC TAKE-OFF. Currently, 28% of IndiGo's capacity is deployed on international routes. This is set to grow as it receives Airbus A321XLR later this year and A350s from 2027 VELANKANNI RAJ

Istanbul and Amsterdam are top five destinations for travel to/from India.

According to an industry source, IndiGo has a market share of around 6 per cent on Europe routes. It operates flights to Baku (Azerbaijan), Istanbul (Turkey) and Tbilisi (Georgia). IndiGo also has a code share partnership with Turkish Airlines allowing it to sell tickets to over 30 destinations in Europe. IndiGo CEO Pieter Elbers confirmed the airline's plans for Europe but refused to re-

veal a precise date. "I can't speculate whether it will materialise this summer or later," he said.

TRANSITION PERIOD

Elbers said the new appointments have been made as IndiGo aims to transition into a global carrier. Long-haul operations are a different ball game and can't be planned overnight, he added. Currently 28 per cent of the airline's capacity is deployed on international routes and that is set to grow as it receives

Airbus A321XLR later this year and Airbus A350s from 2027. In the interim period, it is planning to wet lease six Boeing 787 aircraft from Norse Atlantic Airways. Two of them are expected in March and could be flown to Bangkok or Singapore.

DEEPPENING PACT

Aviation industry executives believe IndiGo could deepen its partnership with Air France-KLM and Virgin Atlantic. This could help it gain slots at airports and provide it passenger and cargo feed. "IndiGo could fulfil the role played by Jet Airways," an executive remarked. Prior to its closure Jet Airways collaborated with Air France-KLM and two fed each others' flights. Air France-KLM did not comment on possible expansion of code shares.

The Dutch government has proposed a reduction in flights making it harder for new airlines to get slots on a permanent basis. Local media reports said, IndiGo is in discussions with local authorities for a solution.

Sluggish exports drag Jindal Stainless' FY25 growth forecast

Abhishek Law

New Delhi



Abhyuday Jindal, Managing Director, Jindal Stainless

which is already facing increased dumping," Jindal said.

Jindal Stainless will review new capex plans for FY26, because of ongoing trade uncertainties.

The ₹5,500-crore capex plan that is underway includes brownfield and inorganic expansion with nearly ₹3,700 crore having been invested so far.

The remaining will be spread out over the next quarter (Q4) and "some going into the next fiscal". There will be no change in these announced capex, but new ones — that had been planned towards ramping up of melting capacities — could be slowed down.

REVENUE UP

For the quarter that ended December 31, 2024, the company's standalone net revenue was ₹10,066 crore, up 10.8 per cent y-o-y. Profit after tax was at ₹619 crore, down 21 per cent (₹779 crore).

Net debt (excluding inter corporate deposit) for the quarter was recorded at ₹3,344 crore and the net debt-to-equity ratio was maintained at 0.2.

Fino Payments Bank's Q3 net sees marginal increase to ₹23 cr

Our Bureau

Mumbai

Fino Payments Bank reported a marginal increase in the third quarter net profit at ₹23.1 crore against ₹22.8 crore logged in the year-ago period.

"So the growth would be around 10 per cent-odd now. In the beginning of the year, we had hoped for recoveries in Europe. But so far, it has not happened. Neither do we see it happening in the short

25 per cent y-o-y to ₹28.5 crore (₹22.8 crore). The marginal increase is because of the tax expense of ₹5.34 crore in the reporting quarter against nil in the year-ago period.

Average deposits amounted to ₹1,890 crore (₹1,358 crore). The Bank said it opened 9,033 accounts daily during the quarter (8,434 in the year-ago quarter).

MAHANADI COALFIELDS LIMITED	
(A Subsidiary of Coal India Limited)	
JAGRUTI VIHAR, BURLA-760020, DIST : SAMBALPUR (ODISHA)	
Tel. Phone (EPABX) : 0683-2542461 to 469, Website : www.mahanadiccoal.in	
Notice	
"All the tenders issued by CIL and its Subsidiaries for procurement of Goods, Works and Services are available on websites of Coal India Ltd. www.coalindia.in , respective Subsidiary Company (MCL, www.mahanadiccoal.in), CIL e-procurement portal https://coalinindiatenders.nic.in and Central Public Procurement Portal https://eprocure.gov.in in addition, procurement is also done through GeM Portal https://gem.gov.in ".	
R-5239	

HUL seeks CCI nod to acquire 90.5% stake in Uprising Science

KR Srivats

New Delhi

Hindustan Unilever Ltd (HUL) has sought the Competition Commission of India's (CCI) nod for acquisition of 90.5 per cent stake in Uprising Science Private Ltd, which is the firm behind skin care brand Minimalist.

The M&A deal is for a consideration of ₹2,670 crore. The remaining 9.5% stake in Uprising Science will be acquired within two years, making the company a wholly-owned subsidiary of the FMCG giant

The deal is for a consideration of ₹2,670 crore. The remaining 9.5% stake in Uprising Science will be acquired within two years, making the company a wholly-owned subsidiary of the FMCG giant

inated the beauty and personal care segment.

The latest acquisition underscores the company's aggressive push into premium and specialised skincare, baby care, and haircare areas where Uprising Science has carved a niche. Industry experts suggest that the acquisition will allow HUL to leverage Uprising Science's R&D expertise and innovation pipeline while expanding distribution through its well-

established retail and e-commerce channels.

This deal follows a series of recent acquisitions in India's fast-moving consumer goods (FMCG) sector, as multinational giants race to consolidate their market positions in high-growth categories. With rising disposable incomes and increasing demand for premium personal care products, the sector has witnessed a surge in M&A activity, positioning this acquisition as a major shake-up in the competitive landscape.

WHAT'S NEXT?

Pending CCI's approval, HUL is expected to complete the first phase of the transaction soon, with full ownership expected within two years. Market watchers believe this deal could spark further consolidation in the beauty and personal care industry, pushing FMCG players to strengthen their foothold in the premium segment.

STRATEGIC CALLS
The third quarter saw the NBFC announce a partnership with Bharti Airtel, under

At ₹3,706 cr, Bajaj Fin Q3 net up 17%

Piyush Shukla

Mumbai

Non-banking finance company (NBFC) major Bajaj Finance on Wednesday reported a 17 per cent year-on-year (y-o-y) rise in net profit for the quarter that ended December at ₹3,706 crore, led by stable core income growth.

The NBFC's net interest income stood at ₹8,500 crore in Q3FY25, up 22 per cent y-o-y, while fee and commission income rose 16 per cent on year to ₹1,431 crore. Assets under management (AUM) grew 26 per cent to ₹2.93 lakh crore as on December-end. The NBFC booked a total of 11.96 million new loans in Q3FY25, up 22 per cent on year.

Urban B2C loans account for ₹81,533 crore of overall loans at Bajaj Finance while SME loans account for ₹46,827 crore.

STRATEGIC CALLS

The third quarter saw the NBFC announce a partnership with Bharti Airtel, under

will not impact the company's future revenue share," the NBFC said in its investor presentation.

ASSET QUALITY

Gross and net non-performing asset (GNPA, NNPA) ratio of the NBFC rose to 1.41 per cent and 0.61 per cent in Q3 from 1.18 per cent and 0.46 per cent last year, respectively. Loan loss and provisions rose to ₹2,008 crore in Q3 (₹1,248 crore). Its provisioning coverage ratio stood at 57 per cent on gross stage 3 assets or GNPs. It did not provide the exact figure for net interest margin (NIM), but said margin was stable in Q3.

Overall, on a consolidated basis, the NBFC expects AUM growth of 25-27 per cent in the long term, net profit growth of 23-24 per cent, GNPA ratio of 1.2-1.4 per cent, and return on asset between 4.6 and 4.8 per cent.

Hitachi Energy India Limited

Corporate Identification Number (CIN): L31904KA2019PLC121597

Registered Office: 8th Floor, Brigade Opus 70/401, Kodegahalli Main Road, Bengaluru - 560092

Phone No: +91 80 6847 3700

Website: www.hitachienergy.com/in


E-mail: investors@hitachienergy.com

Extract of unaudited results for the quarter and nine months ended 31/12/2024

	Particulars	Quarter ended 31/12/2024	Nine months ended 31/12/2024	Corresponding quarter ended 31/12/2023
1	Total income from operations	1,620.27	4,501.25	1,274.20
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and / or Extraordinary items)	184.06	269.72	33.78
3	Net Profit / (Loss) for the period before Tax (after Exceptional and / or Extraordinary items)	184.06	269.72	33.78
4	Net Profit / (Loss) for the period after Tax (after Exceptional and / or Extraordinary items)	137.38	200.09	22.97
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	136.78	196.47	23.17
6	Equity Share Capital (Face Value per Share ₹2/- each)	8.48	8.48	8.48
7	Earnings per Share (of ₹2/- each)			
1.	Basic	32.41	47.21	5.42
2.	Diluted	32.41	47.21	5.42

Note:

The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on the Stock Exchange websites: www.nseindia.com and www.bseindia.com and company's website: www.hitachienergy.com/in/en/investor-relations/financial-results. The same can be accessed by scanning the Quick Response (QR) code provided below.



Place : Bengaluru

Date : January 29, 2025

HITACHI
Inspire the Next

Sd/-
Nuguri Venu
Managing Director & CEO
DIN : 07032076

Hitachi Energy

1. Extract from the Unaudited Consolidated Financial Results of Craftsman Automation Limited for the quarter and nine months ended 31st December, 2024.

(₹ in Lakhs except per share data)

Sr. No.	Particulars	Quarter Ended		Nine months Ended		Year Ended
		31-Dec-20				



CRAFTSMAN AUTOMATION LIMITED

CIN: L28991TZ1986PLC001816

Regd. office: 123/4 Sangothipalayam Road, Arasur Post, Coimbatore - 641 407, Tamilnadu.
Tel: 0422 - 7165000, Fax: 0422 - 7165056, Website: www.craftsmanautomation.com,
Email: investor@craftsmanautomation.com

1. Extract from the Unaudited Consolidated Financial Results of Craftsman Automation Limited for the quarter and nine months ended 31st December, 2024.

Sr. No.	Particulars	Quarter Ended			Nine months Ended		Year Ended
		31-Dec-2024	30-Sep-2024	31-Dec-2023	31-Dec-2024	31-Dec-2023	31-Mar-2024
		Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited
1	Total Revenue from Operations	1,57,609	1,21,395	1,12,970	3,94,123	3,34,639	4,45,173
2	Net Profit / (Loss) (before Tax & Exceptional items)	4,602	8,215	10,937	20,888	35,087	44,469
3	Net Profit / (Loss) before Tax (after Exceptional items)	3,126	8,215	10,937	19,412	35,087	44,469
4	Net Profit / (Loss) (after Tax & Exceptional items)	1,293	6,169	8,147	13,411	26,680	33,733
5	Total Comprehensive Income [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	(207)	6,138	8,231	12,406	26,801	33,753
6	Share Capital	1,193	1,193	1,056	1,193	1,056	1,056
7	Reserves (excluding Revaluation Reserves) as shown in the Audited Balance Sheet						1,59,200
8	Earnings Per Share Basic & Diluted (Face Value of ₹ 5/- each) (Not Annualised)	5.42	27.24	34.61	55.44	114.60	144.11

2. Extract from the Unaudited Standalone Financial Results of Craftsman Automation Limited for the quarter and nine months ended 31st December, 2024.


Sr. No.	Particulars	Quarter Ended			Nine months Ended		Year Ended
		31-Dec-2024	30-Sep-2024	31-Dec-2023	31-Dec-2024	31-Dec-2023	31-Mar-2024
		Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited
1	Total Revenue from Operations	92,892	90,621	80,517	2,69,669	2,38,533	3,20,779
2	Profit before tax	791	3,828	6,096	9,072	21,783	26,550
3	Profit after tax	529	2,861	4,533	6,620	16,213	19,759
4	Total Comprehensive Income	529	2,707	4,508	7,032	16,299	19,837

3. The above is an extract of the detailed format of quarter and nine months ended Financial Results filed with the Stock Exchanges on 29th January, 2025 under Regulation 33 of the SEBI (Listing obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarter and nine months ended Financial Results are available on the company website, www.craftsmanautomation.com and on the websites of the Stock Exchange(s) i.e. www.bseindia.com and www.nseindia.com.

For CRAFTSMAN AUTOMATION LIMITED

Date : 29th January, 2025

Place : Coimbatore



Srinivasan Ravi
Chairman and Managing Director



கிராஃப்ட்ஸ்மென் ஆட்டோமேஷன் விமிடெட்

CIN: L28991TZ1986PLC001816

பதிவு அலுவலகம்: 123/4 சங்கோபாளையம் சாலை, அராகுர் அஞ்சல், கோயம்புத்தூர், தமிழ்நாடு, 641 407
தொலைபேசி: 0422 - 7165000, பேக்ஸ்: 0422 - 7165056, வெல்லதை: www.craftsmanautomation.com,
மின்னஞ்சல்: investor@craftsmanautomation.com


1. டிசம்பர் 31, 2024 -ல் முடிவடைந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான கிராஃப்ட்ஸ்மென் ஆட்டோமேஷன் விமிடெட் தனிக்கை செய்யப்படாத ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை முடிவுகளில் இருந்து எடுக்கப்பட்டது. (பிரதி பங்கிரீதனா தாவு திவி ரூ. லட்சத்தில்)

வ. எண்	விவரக் குறிப்புகள்	முடிவடைந்த காலாண்டு			முடிவடைந்த ஒன்பது மாதங்கள்		முடிவடைந்த ஆண்டு
		31-டிசம்பர்-2024	30-பெப்-2024	31-டிசம்பர்-2023	31-டிசம்பர்-2024	31-டிசம்பர்-2023	
1	செயல்பாடுகளில் இருந்து மொத்த வருவாய்	1,57,609	1,21,395	1,12,970	3,94,123	3,34,639	4,45,173
2	நிகர வாய்ம் / (இழப்பு) (வரி மற்றும் விதி விலக்களிக்கப்பட்ட வகைகளுக்கு முன்னர்)	4,602	8,215	10,937	20,888	35,087	44,469
3	நிகர வாய்ம் / (இழப்பு) (வரிக்கு முன்னர், விதி விலக்களிக்கப்பட்ட வகைகளுக்குப் பின்னர்)	3,126	8,215	10,937	19,412	35,087	44,469
4	நிகர வாய்ம் / (இழப்பு) (வரி மற்றும் விதி விலக்களிக்கப்பட்ட வகைகளுக்குப் பின்னர்)	1,293	6,169	8,147	13,411	26,680	33,733
5	மொத்த அளவைத்தக்க வருவாய் (இக்காலத்திற்கான வரிக்குப் பின் நிகர வாய்ம் / (இழப்பு) மற்றும் வரிக்குப் பின்னதைய ஏனைய விவரானும் உள்ளிடத்து)	(207)	6,138	8,231	12,406	26,801	33,753
6	பங்கு முதலீடு		1,193	1,193	1,056	1,193	1,056
7	தனிக்கை செய்யப்பட்ட இருபுறிநிலை குறிப்பின்படி காப்பு நிதி நிஷ்கலாக)						1,59,200
8	பிரதி பங்கு வருமானம் அடிப்படை மற்றும் நித்தது (முக மதியை குறிப்பிட்டு) (முழு ஆண்டு தொகையாக கணிக்கப்பெறாமல்)	5.42	27.24	34.61	55.44	114.60	144.11

2. டிசம்பர் 31, 2024 -ல் முடிவடைந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான கிராஃப்ட்ஸ்மென் ஆட்டோமேஷன் விமிடெட் தனிக்கை செய்யப்படாத தனிப்பட்ட நிதிநிலை முடிவுகளில் இருந்து எடுக்கப்பட்டது. (பிரதி பங்கிரீதனா தாவு திவி ரூ. லட்சத்தில்)

வ. எண்	விவரக் குறிப்புகள்	முடிவடைந்த காலாண்டு			முடிவடைந்த ஒன்பது மாதங்கள்		முடிவடைந்த ஆண்டு
		31-டிசம்பர்-2024	30-பெப்-2024	31-டிசம்பர்-2023	31-டிசம்பர்-2024	31-டிசம்பர்-2023	
1	செயல்பாடுகளில் இருந்து மொத்த வருவாய்	92,892	90,621	80,517	2,69,669	2,38,533	3,20,779
2	வரிக்கு முந்தைய வாய்ம்		791	3,828	6,096	9,072	21,783
3	வரிக்கு பின்தைய வாய்ம்		529	2,861	4,533	6,620	16,213
4	மொத்த அளவைத்தக்க வருவாய்		529	2,707	4,508	7,032	16,299

3. மேற்கூறியவை செபி (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) ஒழுங்குமுறை 33 இன் கீழ் ஜனவரி 29, 2025 இல் பங்குச் சந்தைகளில் தாக்கல் செய்யப்பட்ட காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான நிதி முடிவுகளின் விவரான வடிவத்தின் சார்ம் ஆகும். காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான நிதி முடிவுகளின் மூழை வடிவம் நிறுவனத்தில் வலைத்தளமான www.craftsmanautomation.com மற்றும் பங்குச் சந்தையின் வலைத்தளங்களில் அதாவது www.bseindia.com மற்றும் www.nseindia.com ஆகியவற்றில் கிடைக்கின்றன.



கிராஃப்ட்ஸ்மென் ஆட்டோமேஷன் விமிடெட்-காக்
சீனிவாசன் ரவி
தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்